9th December 1961]

THE HON. SRI C. SUBRAMANIAM : *கேட்டிருக்கும் கேள்வி சாத்தனூர் நீர் தேக்கத்தில் உள்ள கட்டடங்களில் பள்ளி வைப்பது பற்றியது. இப்பொழுது கேட்கப்படும் உப கேள்விகளுக்குப் பதில் வேண்டுமென்றால், தனிக்கேள்விதான் போடவேண்டும்.*

Cashew Cultivation

*** 2215 *Q.*—SRI A. R. MARIMUTHU :** *கனம் உள்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—*

(அ) நம் ராஜ்யத்தில் எவ்வளவு விஸ்தீரணம் முந்திரி பயிராக்கப்பட்டிருக்கிறது ?

(இ) வருட உற்பத்தி எவ்வளவு? எங்கு அனுப்பப்படுகிறது ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (அ) 1,30,327 acres during 1960–61.

(ஆ) 11,504.199 metric tonnes in 1960–61. Appreciable quantities are sent to Singapore, Malaya, United States of America, Hong Kong, Canada, Australia, United Kingdom and West Germany.

*** 2216 *Q.*—SRI M. P. SARATHI :** *கனம் உள்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—*

(அ) இந்த ராஜ்யத்தில் முந்திரி உற்பத்தியின் அளவு என்ன ?

(இ) ஆண்டொன்றுக்கு ஆகும் ஏற்றுமதியின் அளவும் மதிப்பும் எவ்வளவு ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM :—

(அ) 11,504,199 metric tonnes in 1960–61.

(இ) Cashew kernal, 295 tonnes, valued at Rs. 13,01,252 in the year 1959–60.

Cashewnu (raw) : 29,609 tonnes (metric) valued at Rs. 28,440 in the year 1959–60.

SRI A. A. RASHEED : *ஸார், நம் ராஜ்யத்தில் முந்திரியுடன், சிந்திரியும் இருக்கிறதா ?*

THE HON. SRI M. BHAKTAVATSALAM : *அதைக் கேட்க வேண்டிய இடம் வேறு. (சிரிப்பு.)*

DEPUTY SPEAKER : The hon. Member should not put such questions.

SRI A. GOVINDASAMY : *இப்பொழுது புதிதாக புறம்போக்கு நிலங்களில் வைக்கும் முந்திரிச் செடிகள் நல்ல பலன் அளிக்கின்றனவா ? எதிர் பார்த்த அளவு பலன் இருந்தால், அந்தத் திட்டத்தை பல மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்க சர்க்கார் யோசிக்குமா ?*

[9th December 1961

THE HON. SRI M. BHAKTAVATSALAM : சாதாரணமாக நல்ல பலன் கிடைக்கிறது. ஆனால், சில இடங்களில், மண் சரியாக இல்லாவிட்டால் செடிகள் நன்றாக வளருவதில்லை. அதை உழுது விட்டு, பிற்பாடு செடிகள் வைக்க வேண்டியிருக்கிறது. அதெல்லாம் அவ்வப்பொழுது கவனிக்கப்பட்டு வருகிறது. சாதாரணமாக வேறு ஒன்றுக்கும் லாயக்கில்லாத பூமிகளில் மேலும் மேலும் விஸ்தரிக்கப்பட இருக்கிறது.

SRI K. ANBAZHAGAN : ஸார், முந்திரியினுடைய உற்பத்தி பெருகிவரும் சூழ்நிலையில், பக்கத்திலே முந்திரித் தொழில் அமைப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்ததா? அப்படி பல தொழில்களைத் தொடங்க ஏற்பாடுகள் இருக்கின்றனவா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : அதுவும் கவனிக்கப் படுகிறது. ஏற்கனவே, தென் ஆற்காடு மாவட்டத்தில் கூட்டுறவு முறையில் முந்திரி எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப் பட்டிருக்கிறது.

SRI A. GOVINDASAMY : தமிழ் நாட்டில் எந்தப் பகுதியில் முந்திரி காடுகள் நல்ல பலன் அளிக்கிறதோ, அங்குள்ள விவசாயி களுக்கு ஊக்கம் அளிக்கும் முறையில் பல சலுகைகளும் கொடுத்து, இந்த டாலர் சம்பாதிக்கும் விளைபொருளை அதிகப் படுத்த சர்க்கார் முன்வருவார்களா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : செங்கல்பட்டு, தென்னாற்காடு, திருச்சி மாவட்டங்களில் நல்ல முறையில் பயிரிடப் பட்டு வருகிறது. இது காட்டு இலாகாவினால் செய்யப் படுகிறது, விவசாயிகள் செய்வதில்லை. அப்படிச் செய்தால் வசதிகள் அளிக்கப்படுகிறது.

SRI T. S. RAMASWAMI : May I know whether these cashewnuts are processed and sent abroad or are they sent in a raw form, and if processed where the cashew factory is situated?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : It is processed and sent abroad.

SRI C. NATARAJAN : தலைவர் அவர்களே, கள்ளக் குறிச்சி யில் முந்திரி பயிர் செய்ய எத்தனை ஏக்கர்கள் எடுக்கப்பட்டிருக் கின்றன?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : அதைப் பற்றி இப்பொழுது என்னிடம் தகவல் இல்லை.

SRI P. S. SANTHANAM : செங்கல்பட்டு மாவட்டத்தில் வைத்து வளர்க்கும் முந்திரிச் செடிகளைவிட வட ஆற்காடு மாவட்டத்தில் சாத்தனூர் பக்கத்தில் முந்திரிக் கன்றுகள் மிக நன்றாக வளர்ச்சி அடைந்து இருப்பதால், அதை ஊக்குவிக்க மேலும் மேலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது?

9th December 1961]

THE HON. SRI M. BHAKTAVATSALAM : எல்லா இடத்தி லும் வளர்ச்சி ஒரே மாதிரி இல்லை என்று சொன்னேன்; வித்தியா சத்திற்குக் காரணமும் உண்டு. அதுவும் கவனிக்கப்பட்டு வரு கிறது. எங்கெங்கு நல்ல முறையில் வருகிறதோ, அதற்கு வேண்டிய வசதிகள் செய்யவும் கவனம் செலுத்தப்பட்டு வரு கிறது.

SRI T. T. DANIEL : May I know the nature of the aid which the Government are giving to cashew growers?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : About the aid, some loan is given for private agriculturists who propose to cultivate cashew.

SRI S. RAMALINGA PADAYACHI : திருச்சி மாவட்டத்தில், உடையார் பாளையம் பகுதியில் முந்திரி நல்ல முறையில் வளர்ச்சி யடைகிறது, நல்ல பலனும் கிடைக்கிறது. அங்கு அரசாங்கம் என்ன ஊக்கம் அளிக்கிறது, எவ்வளவு உற்பத்தி அதிகம் என்று சொல்ல முடியுமா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : உடையார்பாளை யம் தாலுகாவில் வெற்றிகரமாகத்தான் இருக்கிறது. அங்கே "குமரி கல்டிவேஷன்" செய்து, விவசாயிகள் அங்கேயே இருந்து முந்திரிச் செடியையும் வைத்து, விவசாயமும் செய்து நல்ல பலன் அடைந்து வருகிறார்கள். கனம் அங்கத்தினர் குறிப்பிடும் தொகுதி யில் நல்ல முறையிலேதான் நடைபெறுகிறது என்று நானும் சொல்கிறேன்.

SRI A. R. MARIMUTHU : இந்த முந்திரிச் செடி ஓர் ஏக்கருக்கு வருஷத்திற்கு கனிசமாக என்ன கிடைக்கிறது?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : கேள்வி தெரிய வில்லை.

SRI T. IRUSAPPAN : தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புதிதாகப் பல காரியங்களுக்கும் கூட்டுறவு சங்கங்கள் வைத்து நடத்துவது போல், ராமநாயக்கன் பாளையத்தில் முந்திரி பயிரிட ஒரு கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி இருக்கிறது. கிணறு வெட்டி, அதற்கு பவர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஆகவே, முந்திரி பயிர் செய்ய சர்க்கார் அவர்களுக்கு வசதிசெய்து கொடுப்பார்களா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : முந்திரி பயிர்செய்ய நிலம் தகுதியாக இருந்து, விவசாயிகள் கூட்டுறவு சங்கம் அமைத் தால், அரசாங்கம் அதற்கு வேண்டிய உதவிகள் செய்யும்.

SRI A. GOVINDASAMY : முந்திரி நடு விழாவுக்கு மந்திரிகள் போனது உண்டா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : சிந்திரிதான் தெரி யாது; மந்திரியும் முந்திரிக்குப் போவது உண்டு.